PSRF383828021502 / Comp/Feb/Int/4403  For HDFC Life Unit Linked Plans Only ஹெச்டிஎ:ப்சி லை:ப் யூனிட் தொடர்பான திட்டங்களுக்காக மட்டும்	For <i>office</i> use only அலுவலை பயன்பாட்டிற்காக மட்டும் Branch:	Current Day NAV இன்றைய நாளின் என்ஏவி Next Day NAV	HDFC Life Sar utha ke jiyo!				
Fund Switch & Premium Redirection ஃபண்டு மாற்றம்& பிரீமியம் மாற்றுதல்	ക്കണ: Receipt by: upjuouit: Interaction ID:	அடுத்த நாளின் என்ஏவி  Employee Code: பணியாளர் குறியீடு:	Sar utha ke jiyo!				
(Please use a separate request form for each policy) ஒவ்வொரு பாலிசிக்கும் தனித் தனியான படிவங்களை உபயோகிக்கவும்)	Date & Time: நாள்க நேரம்:	Signature: கையொப்பம்:					
Name of the Policyholder : FIRSTNAME MIDDLENAME LASTNAME பாலிசிதாரரின் பெயர் : பெயரின் முதற்பகுதி பெயரின் நடுப்பகுதி பெயரின் கடைசிப் பகுதி							
Proposal /Policy No.:							
Fund Name ∴பண்டின் பெயர் ( Please mention the name of the fund(s) that you wish to switch to and/or redirect premiums) (நீங்கள் மாற விரும்பும் மற்றும்/ அல்லது பிரீமியத்தை அளிக்க விரும்பும் ∴பண்டு(களின்) பெயரைக் குறிப்பிடுக)		Fund Switch (current fund holdings) ∴பண்டு மாற்றம் (தற்போதய ∴பண்டு கையிருப்பு) New Percentage	Premium Redirection (future premiums)* பிரீமியம் அளிப்பு எதிர்கால பிரீமியங்கள்)*				
		புதிய சதவீதம்	புதிய சதவீதம்				
Total Percentage (the total % of fund allocation should be 10 மொத்த சதவீதம் ்பண்டு ஒதுக்கீட்டின் மொத்த% %100 ஆக இருக்க வேண்டு	%100	%100					
General Rules பொது விதிகள்							
1. Request for the above transactions are acceptable subject to cut -off timing for accepting requests to be processed with sai treated as withdrawn on receipt of a Fund Switch / Premium Redir is pending, your current request will be processed on the success will be processed first. 5. Redirection is not applicable to single pr fund allocation unless a Premium Redirection request is raised. I charges may be levied as applicable. Please refer to your policy do in your policy fund(s). The proceeds from the cancelled units, afte I confirm having read all the relevant policy provisions before confirm that the premium paid above is derived out of legiting through this form are made under my consent and are not probehalf. I undertake not to raise any action or claim whatsoeve . இதர்டி தெய்பம்பட்டிருந்தால், அதிவே பண்டு மாற்றம் பிரீமியம் அனிப்பு கோரிக்கை என்ற தேற்வு செய்யம் மடியாது. 3. ஒருவேளை உங்களுக்கான யூனிட் ஒதுக்கீடிரும் மாற்றம் டி டாப்-அம் கோரிக்கைகள் ஒன்றாக பெறப்பட்டால், பண்டு மாற்றக் கோரிக்கைகள் இதற்காக உங்கள் திட்டத்தை சரிபார்த்துக் கொள்ளுங்கள். 6. பிரீமியம் திருப்பி அளித்தல் கட்டணங்களில் மாற்றம் செய்யும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு. 8. பாலிகிக்கான கேளிக்கையை செய்வருக்கம் செய்யும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு. 8. பாலிகிக்கான கேளிக்கையை செய்வருக்கம் செய்யும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு. 8. பாலிகிக்கான கேளிக்கையை செயலாக்கம் செய்யும் உறிமை நிறுவனத்திற்கு உண்டு. 8. பாலிகிக்கான கேளிக்கையை செயலாக்கம் செய்யும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு. 8. பாலிகிக்கான கேளிக்கையை செயலாக்கம் செய்யும் உறிமை நிறுவனத்திற்கு உண்டு. 8. பாலிகிக்கான கேளிக்கணைய செயலாக்கம் செய்யும் உறிமை நிறுவனத்திற்கு உண்டு. 8. பாலிகிக்கான கேளிக்கணைய் செயலாக்கம் செய்யம் உறிமை நிறுவனத்திற்க உண்டு. 8. பாலிகிக்கான கேளிக்கணைய் செயலாக்கம் செய்யம் கூரியை செயலாக்கள் தேவ்பட்டால் பண்டிகள் மன்றுக்கான இதும் இதுவனத்திற்க உண்டு. 8. பாலிகிக்கான கேளிக்கள் கின் செயலாக்கம் செய்யம் கூரியாத்திக்கான கேளிகள் குன்பை செயலாக்கம் செய்யம் கூரிக்கான கேளிக்கான கண்டுகள்ள் யூனிக்கான கூரிக்கான	me day NAV is 3pm IST. 2. If Asserection request. Once withdrawn sive working day. 4. If a Fund Swit remium plans. Please check your 7. The Company reserves the rigoument for details. 9. To processer deducting the applicable chargore making this application armate sources of funds. I under ovided under any duress or contragainst HDFC Life from y reason by James 1. In the contragainst HDFC Life from y reason by James 1. In the contragainst HDFC Life from y reason by James 1. In the contragainst HDFC Life from y reason by James 1. In the contragainst HDFC Life from y reason by James 1. In the contragainst HDFC Life from y reason by James 1. In the contragainst HDFC Life from y reason by James 1. In the contragainst HDFC Life from y reason by James 1. In the contragainst HDFC Life from y Lamband 1. In the contragainst HDFC Life from y L	et Allocation Option (AAO) was pin, the AAO cannot be opted for agent, the AAO cannot be opted for agent and the same. 6. Your premight to alter the charges without your fund switch request, we wive (if any), will then be used to built having understood them are stand and agree that all the information, and HDFC Life has account the same and the same an	reviously opted for, the same will be gain. 3. In case a prior unit allocation d together, Fund Switch transaction ums will be allocated as per original prior intimation. 8. Policy servicing Ill first cancel all of the existing units yunits in your chosen Fund(s). In their consequences. I further instructions are authorised by me preed to carry out the same on my as a Liuic ja				
சம்மந்தப்பட்ட அனைத்து பாலிசி ஆவணங்களையும் அவற்றின் பின்விளைவுகளையும் வாசித்துப் புரிந்து கொண்டேன் என்பதை உறுதிசெய்கிறேன். மேலும் செலுத்தப்பட்ட பிரீமியமானது, சட்டத்திற்கு உட்பட்டு கிடைத்த பணத்தில் இருந்தே ஆகும் என்பதையும் உறுதிசெய்கிறேன். இந்தப் படிவத்தின் மூலம், அனைத்து அறிவுறுத்தல்களும் என்னால்,எனது ஒப்புதலுடன் அங்கீகரிக்கப்பட்டதாக ஏற்கிறேன் மற்றும் இதை எந்த விதமான வற்புறுத்தலினாலோ கட்டாயத்தினாலோ இதை செய்யவில்லை என்றும் ஹெச்டிஎ∴ப்சி லை∴ப் எனது சார்பாக இதை மேற்கொள்வதை ஒப்புக்கொண்டுள்ளது என்றும் புரிந்து, ஏற்றுக்கொள்கிறேன். இதன்மூலம், எந்தக் காரணங்களுக்காகவும் ஹெச்டிஎ∴ப்சி லை∴ப்பின் மீது எந்த நடவடிக்கையோ கிளைமையோ கோரமாட்டேன் என்றும் உறுதி எடுக்கிறேன்.							

Page 1-3

Signature of Policyholder 2 (In case of Joint life)

பாலிசிதாரர் 2 இன் கையொப்பம் (ஜாயிண்ட் லை.ப்பிற்கு) Signature of Assignee (In case policy is assigned)

உரிமைமாற்றம் பெறுபவரின் (Assignee) கையொப்பம் (பாலிசி உரிமை மாற்றம் செய்யப்பட்டிருந்தால்)

Signature /thumb impression of Policyholder பாலிசிதாரரின் கையொப்பம் / கை பெருவிரல் ரேகை

Date: DD/MM/YYYY

தேதி: Place: இடம்:

### Declaration to be made by a third person where: மூன்றாம் தரப்பினரின் உறுதிமொழி செய்யப்பட வேண்டியது: The Policy holder impression / has signed in vernacular / has not filled the application. I hereby declare that I have explained the contents of this application form to the life to be assured in language and have truthfully recorded the answers provided to me. I further declare that the life assured has signed/affixed his/her thumb impression in my presence. பாலிசிதாரரின் கைரேகை/ கையொப்பம்/ படிவத்தை முடிக்கவில்லை. ஆயுள் காப்பீடு அளிக்கும் இந்தப் படிவத்தின் உள்ளடக்கங்களை \_ மொழியில் விளக்கி, எனக்கு வழங்கப்பட்ட அதற்கான பதில்களை பதிவு செய்துள்ளேன் என்பதை உருதிப்படுத்துகிறேன். மேலும், ஆயுள் காப்பீடு செய்தவர், எனது முன்னிலையில் கையொப்பமிட்டு / அவரது கைரேகையைப் பதிவு செய்துள்ளார். **Declarant Name:** உறுதியளிப்பவரின் பெயர் Address: Date: Place: Signature of Third Person தேதி: மூன்றாம் நபரின் கையொப்பம்

#### NOTE குறிப்பு

With reference to recent regulatory changes, please submit PAN or Form 60 (if you do not have a PAN) with HDFC Life with immediate effect. Please update via My Account/service@hdfclife.com/022-68446530/HDFC Life branch. Ignore if submitted.

சமீபத்திய ஒழுங்கு நடைமுறை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஹெச்டிஎஃப்சி லைஃப்பிற்கு உங்களின் பான் அல்லது படிவம் 60 (உங்களிடம் பான் இல்லையென்றால்) ஐ உடனே சமர்ப்பித்திடுங்கள். எனது கணக்கு/ service@hdfclife.com/ 022-68446530



Perform Fund Switch,
Premium Redirection
in just 3 simple steps

ஃபண்டு மாற்றம் மற்றும் பிரீமியம் அளிப்பை 3 எளிதான படிநிலைகளில் செய்யுங்கள்

# Save your time! Go Green!!

உங்கள் நேரத்தை சேமியுங்கள்! பசுமையைத் தேர்ந்தெடுங்கள்!!

My Account - Login எனது கணக்கு - உள்நுழை HDFC Life Mobile App ஹெச்டிஎலப்சி லைலப் மொபைல் பயன்பாடு

- 1. Registration on My Account எனது கணக்கில் பதிவு செய்தல்
- 2. Login to MyAccount எனது கணக்கில் உள்நுழைக
- 3. Perform FS-PR எ.ப்எஸ்.பிஆர் ஐ நிகழ்த்த

- 1. Download HDFC Life mobile app ஹெச்டிஎ்ப்சி லை.ப் மொபைல் பயன்பாட்டைப் பதிவிறக்குக
- 2. Register & Login to mobile app மொபைல் பயன்பாட்டில் பதிவு செய்து, உள்நுழைக
- 3. Go to My Account section and Perform FS-PR எனது கணக்கு என்ற பகுதிக்குச் சென்று எப்பாஸ்-பிஆர் ஐ நிகழ்த்துக

## Log into My Account எனது கணக்கில் உள்நுழைக

## Log into the mobile app மொபைல் பயன்பாட்டில் உள்நுழைக



HDFC Life Insurance Company Limited (HDFC Life).

CIN: L65110MH2000PLC128245 IRDAI Registration No. 101.

Registered Office: 13th Floor, Lodha Excelus, Apollo Mills Compound, N.M. Joshi Marg, Mahalaxmi, Mumbai - 400 011.

ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்தூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (ஹெச்டிஎஃப்சி லைஃப்).

சிஐஎன்: L65110MH2000PLC128245 ஐஆர்டிஎஐ பதிவு எண். 101.

**பதிவு செய்யப்பட்ட அலுவலகம்**: 13வது தளம், லோதா எக்செலஸ், அப்பல்லோ மில்ஸ் காம்பவுண்ட்,

என்.எம். ஜோஷி மார்க், மஹாலக்ஷமி, மும்பை - 011 400.

#### BEWARE OF SPURIOUS / FRAUD PHONE CALLS!

- IRDAI is not involved in activities like selling insurance policies, announcing bonus or investment of premiums. இன்தரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்வது. போனஸ் அறிவிப்பது. பிரீமியம்களை முதலீடு செய்வது போன்ற செயல்பாடுகளில் ஐஆர்டிஎஜ ஈடுபடாது.
- Public receiving such phone calls are requested to lodge a police complaint.
   அவ்வாறான அழைப்புகளைப் பெறும் பொதுமக்கள், காவல்துறையினரிடம் குற்றச்சாட்டைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்

HDFC Life Insurance Company Limited (HDFC Life).

IRDAI Registration No. 101.

Regd Off: 13th Floor, Lodha Excelus, Apollo Mills Compound, N.M. Joshi Marg, Mahalaxmi, Mumbai - 400 011.

Communication Address: 11th Floor, Lodha Excelus, Apollo Mills Compound, N.M. Joshi Marg, Mahalaxmi, Mumbai - 400 011. For queries or more information, call us on **022-68446530** (Call charges apply).

DO NOT prefix any country code e.g. +91 or 00. Available Mon-Sat from 10 am to 7 pm |

Email - service@hdfclife.com | nriservice@hdfclife.com (For NRI customers only) | Visit - www.hdfclife.com

CIN: L65110MH2000PLC128245

ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்தூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (ஹெச்டிஎஃப்சி லைஃப்).

**பதிவு அலுவலகம்**: 13வது தளம், லோதா எக்செலஸ், அப்பல்லோ மில்ஸ் காம்பவுண்ட், என்.எம். ஜோஷி மார்க், மஹாலக்ஷ்மி, மும்பை - 011 400. தொடர்பு முகவரி: 11வது தளம், லோதா எக்செலஸ், அப்பல்லோ மில்ஸ் காம்பவுண்ட், என்.எம். ஜோஷி மார்க், மஹாலக்ஷ்மி, மும்பை - 011 400. கேள்விகள் அல்லது மேலும் விவரங்களுக்கு,022-68446530 ஐ அழையுங்கள் (உள்ளுர் கட்டணங்கள் பொருந்தும்).

நாட்டிற்கான குறியீடு எதையும் முன்சேர்க்க வேண்டாம் எ.கா. 91+ அல்லது 00. திங்கள்- சனி வரை, காலை 10 மணியிலிருந்து 7 மணி வரை | மின்னஞ்சல் - service@hdfclife.com | nriservice@hdfclife.com (என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு மட்டும்) | பாருங்கள் - www.hdtdife.com சிஐஎன்: L65110MH2000PLC128245



Page 3-3

•	7	TO O				

Customer Acknowledgement Copy	Fund Sv	witch	Premium Redirection		
வாடிக்கையாளர் ஒப்புதலின் நகல்	ஃபண்டு	மாற்றம்	பிரீமியம் அளிப்பு		
Policy No.:Interaction ID No.: பாலிசி எண்: தொடர்பு ஐடி எண்:		Policyholder Name: பாலிசிதாரரின் பெயர்:			
Documents accepted (specify): ஏற்கப்படும் கோப்புகள் (குறிப்பிடுக):					
Customer Relations Officer:	Date:	Time:		Branch Stamp	
வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி:	தேதி:	நேரம்:		கிளை முத்திரை	